

1. நிதிக்கூற்றுக்கள்

1.1 முனைப்பழியுள்ள அபிப்பிராயம்

வரையறுக்கப்பட்ட நேரத்தீர்வு லிமிட்டட்டின் 2022 மார்ச் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமைக் கூற்று மற்றும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான விரிவான வருமானக் கூற்று, உரிமை மூலதனத்தில் மாற்றங்கள் கூற்று மற்றும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான காசுப்பாய்ச்சல் கூற்று மற்றும் நிதிக்கூற்றுக்களுக்குரிய குறிப்புகள், பொழிப்பாக்கிய முக்கிமான கணக்கீட்டு கொள்கைகள் என்பவற்றை உள்ளடக்கிய 2022 மார்ச் 31 இல் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிக்கூற்றுக்கள் இலங்கை சனநாயக சோசலிக் குடியரசு அரசியலமைப்பின் 154 (1) ஆம் உறுப்புரையுடன் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரர் சட்டத்திலுள்ள ஏற்பாடுகளுக்கமைய எனது பணிப்பின் கீழ் கணக்காய்வு செய்யப்பட்டது. பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கவேண்டுமென நான் கருதும் எனது கருத்துரைகளும் அவதானிப்புக்களும் இந்த அறிக்கையில் காணப்படுகின்றன.

இந்த அறிக்கையின் 1.5 ஆம் பந்தியில் விபரிக்கப்பட்ட விடயங்களின் தாக்கங்களினைத் தவிர்த்து கம்பனியின் 2022 மார்ச் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமையினையும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான அதனது நிதிசார் செயலாற்றலினையும் காசுப்பாய்ச்சலினையும் இலங்கை கணக்கீட்டு நியமங்களுக்கு இணங்க நிதிக்கூற்றுக்கள் உண்மையாகவும் நியாயமாகவும் தருகின்றன என்பது எனது அபிப்பிராயமாகும்.

1.2 முனைப்பழியுள்ள அபிப்பிராயத்திற்கான அடிப்படை

இந்த அறிக்கையின் 1.5 ஆம் பந்தியில் விபரிக்கப்பட்ட விடயங்களின் அடிப்படையில் எனது அபிப்பிராயம் முனைப்பழியுள்ளதாகக்கப்படுகின்றது.

இலங்கை கணக்காய்வு நியமங்களுக்கு (இ.க.நி) இணங்க எனது கணக்காய்வினை நான் மேற்கெண்டேன். நிதிக்கூற்றுக்கள் தொடர்பாக எனது பொறுப்பு கணக்காய்வாளரின் பொறுப்பு என்ற பிரிவில் மேலும் விபரிக்கப்பட்டுள்ளது. எனது முனைப்பழியுள்ள அபிப்பிராயத்திற்கான அடிப்படை ஒன்றினை வழங்குவதற்கு போதியளவும் பொருத்தமானதுமான கணக்காய்வுச் சான்றுகளை நான் பெற்றுக்கொண்டுள்ளேன் என நான் நம்புகிறேன்.

1.3 நிதிக்கூற்றுக்கள் தொடர்பாக முகாமைத்துவத்தின் மற்றும் அதனுடன் தொடர்புபட்ட நிருவகிக்கின்ற தரப்பினர்களின் பொறுப்பு

நிதிக்கூற்றுக்களை இலங்கை கணக்கீட்டு நியமங்களிற்கு இணங்க தயாரித்து சரியாகவும் நியாயமாகவும் சமர்ப்பித்தல் மற்றும் மோசடி அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்களிலிருந்து விடுபட்ட நிதிக்கூற்றுக்களைத் தயாரிப்பதற்கு அவசியமானதென முகாமைத்துவம் நிர்ணயிக்கின்ற அத்தகைய உள்ளகக் கட்டுப்பாடுகள் என்பவற்றிற்கு முகாமைத்துவம் பொறுப்பாக உள்ளது.

நிதிக்கூற்றுக்களைத் தயாரிக்கும் போது, கம்பனி தொடர்ந்தியங்கும் எண்ணக்கருவொன்றாக தொடர்ந்து செயற்படுவதற்கான அதன் ஆற்றலினை மதிப்பீடு செய்தல், தொடர்ந்தியங்கும் எண்ணக்கருவுடன் தொடர்புடைய விடயங்களை பொருத்தமானவாறு வெளிப்படுத்துதல் மற்றும் முகாமைத்துவமானது கம்பனியை கலைப்பதற்கு கருதினால் அல்லது வேறு மாற்று வழி இல்லாவிட்டால் செயற்பாடுகளினை இடைநிறுத்த நடவடிக்கை எடுத்தால் தவிர தொடர்ந்தியங்கும் கணக்கீட்டு எண்ணக்கரு அடிப்படையினை பயன்படுத்துதல் என்பவற்றிற்கு முகாமைத்துவம் பொறுப்பாக உள்ளது.

கம்பனியின் நிதி அறிக்கையிடல் செயன்முறையை மேற்பார்வை செய்தல் அவ் ஆளுகைக்குட்பட்ட தரப்பினர்களின் பொறுப்பாக உள்ளது.

2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டத்தின் 16(1) ஆம் பிரிவின் பிரகாரம் கம்பனியின் வருடாந்த மற்றும் காலரீதியான நிதிக்கூற்றுக்களை தயாரிக்கக்கூடியவாறு கம்பனி அதன் அனைத்து வருமானங்கள், செலவினங்கள், சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பாக புத்தகங்கள் மற்றும் பதிவேடுகளை முறையாக பேணுதல் வேண்டும்.

#### 1.4 கணக்காய்வு நோக்கெல்லை

ஒட்டு மொத்தமாக நிதிக்கூற்றுக்கள், மோசடி அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்களிலிருந்து விடுபட்டதாக நியாயமான உறுதிப்படுத்தலொன்றைப் பெற்றுக்கொள்வது மற்றும் எனது அபிப்பிராயம் உள்ளடக்கப்பட்ட கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கை வழங்குவது எனது நோக்கமாகும். நியாயமான உறுதிப்படுத்தல் உயர் மட்டத்திலான உறுதிப்படுத்தலொன்றாக இருந்த போதிலும் இலங்கை கணக்காய்வு நியமங்களின் பிரகாரம் கணக்காய்வினை மேற்கொள்ளும் போது அது எப்போதும் பொருண்மையான தவறான கூற்றுக்கள் இல்லாமை என்பதன் உறுதிப்படுத்தலொன்றல்ல. மோசடிகள் மற்றும் தவறுகள் தனியாகவோ அல்லது கூட்டாகவோ தாக்கத்தை ஏற்படுத்துவதன் காரணமாக பொருண்மையான பிறழ்கூற்றுக்கள் ஏற்படக்கூடியதுடன் இந்நிதிக் கூற்றுக்களை அடிப்படையாகக் கொண்டு பயன்படுத்துபவர்களால் எடுக்கப்படுகின்ற பொருளாதார தீர்மானங்கள் எடுக்கும் போது அது தொடர்பாக கவனித்தல் வேண்டும்.

என்னால் தொழில்சார் வெளிப்படைத்தன்மை மற்றும் தொழில்சார் ஐயப்பாடுகளுடன் இலங்கை கணக்காய்வு நியமங்களின் பிரகாரம் கணக்காய்வின் ஒரு பகுதியாக கணக்காய்வு செய்யப்பட்டன. என்னால் மேலும்,

- வெளிப்படுத்தப்பட்ட கணக்காய்வு அபிப்பிராயத்திற்கான அடிப்படையினை வழங்கும் போது அல்லது தவறுகளின் காரணமாக நிதிக்கூற்றுக்களில் ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்று ஆபத்தினை இனங்காணும் போதும் மதிப்பீட்டின் போதும் சந்தர்ப்பத்திற்கு பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளை திட்டமிடுவதன் மூலம் மோசடிகள் அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய ஆபத்துக்களை தவிர்த்துக் கொள்வதற்கும் போதுமான மற்றும் பொருத்தமான கணக்காய்வுச் சான்றுகளைப் பெற்றுக்கொள்ளல் எனது அபிப்பிராயத்திற்கு அடிப்படையாகும் பொருண்மையான பிறழ் கூற்றினால் எழும் தாக்கங்களினை விட மோசடிகளால் இடம்பெறும் தாக்கம் பாரியதாக இருப்பதுடன் தவறான கூட்டிணைவு தவறான ஆவணங்களைத் தயாரித்தல், வேண்டுமென்றே விட்டு விடுதல் அல்லது உள்ளக கட்டுப்பாட்டை தவிர்ப்புச் செய்தல் மோசடியொன்று ஏற்படுவதற்கு காரணமாகின்றது.
- சந்தர்ப்பத்திற்குப் பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளை திட்டமிடும் பொருட்டு கம்பனியின் உள்ளகக் கட்டுப்பாட்டின் ஆக்கபூர்வமான தன்மை தொடர்பாக அபிப்பிராயமொன்றை தெரிவிப்பதற்கு கருத்து தெரிவிக்கவில்லை.
- கணக்கீட்டு கொள்கையின் பொருத்தப்பாடுகளையும் கணக்கீட்டு நியாயத் தன்மையினையும் மற்றும் முகாமைத்துவத்தால் மேற்கொள்ளப்பட்ட தொடர்புடைய வெளிப்படுத்தல்களின் பொருத்தமான தன்மையை மதிப்பீடு செய்தல்.
- சம்பவங்கள் அல்லது நிலைமையின் காரணமாக கம்பனியின் தொடர்ந்தியங்கும் கணக்கீட்டு எண்ணக்கரு பயன்பாட்டின் பொருத்தப்பாடுகள் தொடர்பிலும், தொடர்ந்தியங்கும் எண்ணக்கருவிற்கு அமைய தொடர்ந்து செயற்படுவதற்கு நிறுவனத்திற்கு உள்ள ஆற்றல் தொடர்பில் குறிப்பிடத்தக்க ஐயப்பாட்டிற்கு காரணமாகவுள்ள நிகழ்வுகள் அல்லது நிலைமைகளுடன் தொடர்புடைய பொருண்மையான நிச்சயமற்ற தன்மை காணப்படுகின்றதா என முடிவிற்கு வருதல், பொருண்மையான நிச்சயமற்ற தன்மை காணப்படுகின்றது என நான் முடிவுக்கு வந்தால் நிதிக்கூற்றுக்களில் அது சம்பந்தமான வெளிப்படுத்தல்களுக்கு எனது கணக்காய்வு அறிக்கையின் மீது கவனம் செலுத்த வேண்டியதுடன் அந்த வெளிப்படுத்தல்கள் பேணியவையாக காணப்படாதிருந்ததால் எனது அபிப்பிராயத்தினை

மாற்றியமைத்தல் வேண்டும். எவ்வாறாயினும் எதிர்கால நிகழ்வுகள் அல்லது நிலைமைகள் தொடர்ந்தியங்கும் நிலையினை இடைநிறுத்துவதற்கு காரணங்களாக அமையலாம்.

- நிதிக்கூற்றுக்களின் கட்டமைப்பு மற்றும் உள்ளடக்கத்திற்காக அடிப்படையாக கொள்ளப்பட்ட கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் சம்பவங்கள் பொருத்தமான மற்றும் நியாயமான முறையில் நிதிக்கூற்றுக்களில் உள்ளடக்கப்பட்டுள்ளமையை மதிப்பாய்வு செய்தல்.

முடியுமான அளவு மற்றும் தேவையான எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பின்வருவனவற்றை பரிசீலிப்பதற்கு கணக்காய்வு விடயப் பரப்பும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

- தகவல்களை சமர்ப்பித்தல் தொடர்பில் பார்க்கப்படும் கம்பனியின் பணிகளை தொடர்ச்சியான மதிப்பாய்வு செய்வதற்கு இணங்கக்கூடிய வகையில் அதன் ஒழுங்கமைப்பு, நடைமுறைகள், புத்தகங்கள், அறிக்கைகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் முறையாகவும் போதியளவிலும் திட்டமிடப்பட்டுள்ளதா எனவும் அதன் கட்டமைப்பு நடைமுறைகள், புத்தகங்கள், அறிக்கைகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் ஆக்கபூர்வமான முறையில் பேணப்படுகின்றதா,
- ஏதேனும் பொருத்தமான எழுத்துமூல சட்டமொன்றிற்கு அல்லது கம்பனியின் கட்டுப்பாட்டு திட்டத்தினால் வெளியிடப்பட்ட பொது அல்லது விசேட ஏற்பாடொன்றிற்கு இணங்க கம்பனியின் செயற்பட்டுள்ளதாக,
- தனது அதிகாரங்கள், கடமைகள் மற்றும் செயற்பாடுகளுக்கு இணங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா,
- வளங்கள் சிக்கனமாகவும், வினைதிறனாகவும் ஆக்கபூர்வமாகவும் கால எல்லையினுள் மற்றும் உரிய சட்டங்கள் மற்றும் விதிகளுக்கு இணங்க கொள்வனவு செய்யப்பட்டு பயன்படுத்தப்பட்டுள்ளதாக,

## 1.5 நிதிக்கூற்றுக்களின் தயாரிப்பு தொடர்பான கணக்காய்வு அவதானிப்புகள்

### 1.5.1 இலங்கை கணக்கீட்டு நியமத்துடன் இணங்காமை

| குறித்த நியமத்திற்கான தொடர்புடன் இணங்காமை  | முகாமைத்துவ கருத்துரை   | பரிந்துரை   |
|--|---|---|
| (அ) இலங்கை கணக்கீட்டு நியமம் 01  |   |   |
| (i) கம்பனி 2018/2019, 2019/2020, 2020/2021 மற்றும் 2021/2022 ஆகிய ஆண்டுகளில் முறையே ரூபா 10,897,711, ரூபா 118,160,662, ரூபா 89,278,872 மற்றும் ரூபா 112,074,881 ஆகியவற்றை செயற்பாட்டு நட்டங்களாக காட்டியுள்ளதுடன், 2022 மார்ச் 31 இல் உள்ளவாறு அதன் திரட்டப்பட்ட நட்டம் ரூபா 415,359,594 ஆக இருந்தது. அத்துடன், கம்பனியின் நடைமுறை பொறுப்புகளை விட நடைமுறை சொத்துக்கள் ரூபா 98,934,545 குறைவாகக் காணப்பட்டதுடன் மொத்த தேறிய சொத்துக்கள் ரூபா 390,454,252 | 2021/2022 ஆண்டுடன் ஒப்பிடும்போது, 2020/2021 ஆண்டில் ஏனைய வருமானம் ரூபா 9,222,534 இனால் அதிகரித்திருந்தமையால், 2020/2021 ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2021/2022 ஆண்டின் நட்டம் அதிகரித்திருந்தது. மேலும், 2020/2021 ஆண்டில் கணிப்பீட்டு ரீதியான இலாபம் ரூபா 9,826,259 ஆக இருந்த போதிலும், 2021/2022 ஆண்டில் ரூபா 1,377,780 | நிதி கூற்றுக்களை தயாரிக்கும் போது நிச்சயமற்ற தன்மைகள் நிலவும் பட்சத்தில், நிறுவனத்தின் தொடர்ந்தியங்கும் அடிப்படை பொருத்தமானதா என்பது குறித்து கம்பனி மதிப்பீடு செய்து, அதனை நிதி கூற்றுக்களில் வெளிப்படுத்த வேண்டும். |

எனும் மறை பெறுமானத்தையே காட்டியது. கணக்கீட்டுத் தீர்மானத்தின் 26 ஆம் பந்தியின் பிரகாரம் ஒரு நிறுவகம் இலாபகரமான செயல்பாட்டு வரலாற்றையும் போதுமான நிதி ஆதாரங்களையும் கொண்டிருந்தால் மட்டுமே, விரிவான பகுப்பாய்வு இன்றி தொடர்ந்தியங்கும் அடிப்படை பொருத்தமானது என முடிவு செய்ய முடியும். ஏனைய சந்தர்ப்பங்களில், நிறுவனம் தனது தொடர்ந்தியங்கும் அடிப்படை குறித்து முறையான மதிப்பீட்டை மேற்கொள்ள வேண்டும். இருப்பினும், இந்த கம்பனி அத்தகைய மதிப்பீட்டை மேற்கொள்ளவில்லை என்பதுடன் நிதி கூற்றுக்களிலும் இது குறித்து வெளிப்படுத்தப்பட்டிருக்கவில்லை.

நட்டமானது. 2020/2021 ஆண்டின் இறுதி இருப்பு ரூபா 22,295,326 ஆக இருந்ததுடன், அது மீளாய்வாண்டில் ரூபா 9,493,836 ஆகக் குறைவடைந்திருந்தது. இதன் காரணமாக 2021/2022 ஆண்டில் ரூபா 113,452,660 ஆன பாரிய நட்டமும், ரூபா 415,359,594 ஆன திரட்டப்பட்ட நட்டமும் ஏற்பட்டது.

(ii) நியமத்தின் 32 ஆம் பந்தியின் பிரகாரம், ஒரு நிறுவகம் நியமத்தின் ஊடாக தேவைப்படும் அல்லது அனுமதிக்கப்படும் சந்தர்ப்பங்களில் தவிர, சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் அல்லது வருமானம் மற்றும் செலவுகளை ஈடுசெய்ய முடியாது. இருப்பினும், இதனைப் பின்பற்றாமல், சி நோர் நிதியத்திற்கு செலுத்த வேண்டிய ரூபா 6,046,111 மற்றும் அந்த நிதியத்திலிருந்து கிடைக்க வேண்டிய ரூபா 8,147,248 ஆகிய மீதிகளை ஈடுசெய்து, எஞ்சிய ரூபா 2,101,137 மீதியை நிதி நிலை கூற்றுக்களில் வர்த்தகக் கிடைக்க வேண்டிய மீதியினுள் காண்பிக்கப்பட்டிருந்தது.

கணக்காய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள கடன் மற்றும் வட்டி நிலுவைகள், நிதி அறிக்கைகளில் உள்ள பெறுமதிகளுடன் பொருந்துகின்றன.

நியமங்களின் ஏற்பாடுகளுக்கு முரணாக, செலுத்த வேண்டிய மற்றும் பெற வேண்டிய மீதிகளை ஒன்றுக்கொன்று ஈடு செய்யக்கூடாது

(iii) நியமத்தின் 69 (ஈ) பந்திக்கு அமையாத வண்ணம் கணக்கு காலப்பகுதிக்குப் பிந்தைய பன்னிரண்டு மாதங்களுக்குள் கம்பனியினால் செலுத்தப்பட வேண்டிய மொத்தத் தொகையான ரூபா 310,319,231 ஆன வியாபார மற்றும் ஏனைய மீதிகள், நிதி நிலை

நிதி நிலை அறிக்கையில் அடுத்த பன்னிரண்டு மாதங்களுக்குள் தீர்க்கப்பட வேண்டிய பொறுப்புக்கள் நடைமுறை பொறுப்புக்களாகவும், அவ்வாறு அடுத்த பன்னிரண்டு மாதங்களுக்குள் தீர்க்கப்பட

நியமத்தின் படி, வியாபார கடன்பட்டோர் நடைமுறை பொறுப்புக்களின் கீழ் காட்டப்பட வேண்டும்

அறிக்கையில் நடைமுறை முடியாத பொறுப்புக்கள் அல்லா பொறுப்புக்களாகக் நடைமுறை அல்லா காட்டப்பட்டிருந்தன. பொறுப்புக்களாகவும் சரியாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.

(ஆ) இலங்கை கணக்கீட்டு நியமம் 07

(i) நியமத்தின் 18 (ஆ) பந்தியின் பிரகாரம், மறைமுக முறையில் காசு காய்ச்சல் கூற்றினைத் தயாரிக்கும் போது தேறிய இலாபம் அல்லது நட்டம் பயன்படுத்தப்பட வேண்டிய போதிலும், அவ்வாறு இன்றி வட்டிக்கு முன்னரான இலாபத்தைக் கருத்திற் கொண்டு கம்பனி காசுப் பாய்ச்சல் கூற்றினைத் தயாரித்திருந்தது. கணக்கீட்டு நியமத்தின் பிரகாரம், காசுப் பாய்ச்சல் கூற்றானது வரிக்கு முன்னரான இலாபத்தை அடிப்படையாகக் கொண்டே தயாரிக்கப்பட வேண்டும். நியமத்தின் பிரகாரம், மறைமுக முறையில் காசுப் பாய்ச்சல் கூற்றினைத் தயாரிக்கும்போது நிகர லாபம் அல்லது நட்டத்தைப் பயன்படுத்த வேண்டும்.

(ii) காசுப் பாய்ச்சல் கூற்றின் செயற்பாட்டு நடவடிக்கைகளின் கீழ், நடைமுறை மூலதன மாற்றங்களில் ரூபா 25,275,171 பெறுமதியான செலுத்த வேண்டிய கணக்குகளின் நேர்விளைவை அடையாளம் காணாததன் காரணமாக, செயற்பாட்டு நடவடிக்கைகளிலிருந்தான நிகரக் காசுப் பாய்ச்சலில் ஏற்பட்ட மறைவிளைவு அதே தொகையினால் அதிகரித்திருந்தது. காசுப் பாய்ச்சல் கூற்றின் நிதிச் செலவுகளின் கீழ், செலுத்த வேண்டிய கணக்குகளின் மாற்றங்கள் அடையாளம் காணப்பட்டுச் சீர்செய்யப்பட்டுள்ளன. செலுத்த வேண்டிய கணக்குகளின் மாற்றங்களுக்குரிய ரூபா 25,275,171 பெறுமதியானது நிதிச் செலவுகளிலும் சீர்செய்யப்பட்டிராததுடன், காசுப் பாய்ச்சல் கூற்றின் செயற்பாட்டு நடவடிக்கைகளின் கீழ் நடைமுறை மூலதன மாற்றங்களின் விளைவைச் சரியாகச் சீர்செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

## 1.5.2 கணக்கீட்டுக் குறைபாடுகள்

| கணக்காய்வு அவதானிப்பு   | முகாமைத்துவ கருத்துரை   | பரிந்துரை  |
|---|---|--|
| (அ) இலங்கை மத்திய வங்கி வெளியிட்ட செலாவணி விகிதங்களின் பிரகாரம், 2022 மார்ச் 31 ஆம் திகதியன்று ஒரு தனியார் நிறுவனத்திற்குச் செலுத்த வேண்டிய 170,580 அமெரிக்க டொலர்களின் பெறுமதி ரூபா 51,002,703 ஆக இருப்பினும், கம்பனி தனது நிதி நிலைமைக் கூற்றில் அதனை நடைமுறை அல்லா பொறுப்புக்களாக ரூபா | கம்பனி இதை நிறுவையிலுள்ள கடன்பட்டோர் நிலுவையைத் தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்காததால், விரிவான வருமானக் கூற்றில் இந்த வெளிநாட்டுச் செலாவணி நட்டத்தைச் சீர்செய்வது நடைமுறைச் சாத்தியமற்றது எனக் கருதி, அது நிறுத்தி வைக்கப்பட்ட வருவாயில் சீர்செய்யப்பட்டுள்ளது. | நியமத்தின் பிரகாரம், வெளிநாட்டுச் செலாவணி பரிமாற்ற நட்டமானது நிதிச் செலவுகளுக்குள் சீர்செய்யப்பட வேண்டும். |

46,947,156 என இருப்பினும், இச்சீர்செய்தல் இனங்கண்டிருந்தமையினால் கணக்கீட்டு நியமங்களுக்கு நடைமுறை அல்லா முரணாக அமைந்திருப்பின், பொறுப்புக்கள் ரூபா 4,055,547 2022/2023 கணக்கீட்டுக் காலப்பகுதியில் அதனைச் சீர்செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். இனால் குறைவாகக் காட்டப்பட்டிருந்தது. மேலும், மீளாய்வாண்டில் ஏற்பட்ட ரூபா 16,538,720 பெறுமதியான வெளிநாட்டுச் செலாவணி பரிமாற்ற நட்டமானது, இலங்கை கணக்கீட்டு நியமம் 21 இன் 28 ஆம் பந்தியின் பிரகாரம், விரிவான வருமானக் கூற்றில் நிதிச் செலவுகளின் கீழ் இனங்காணப்பட்டிராத காரணத்தினால் கம்பனியின் நட்டம் அந்தத் தொகையினால் குறைவாகக் காட்டப்பட்டிருந்தது.

- (ஆ) 2022 மார்ச் 31 இல் ஐயக்கடன்களுக்கான வியாபார பெற ஐயக்கடன் நட்டங்களுக்கான ஐயக்கடன் செய்யப்பட வேண்டிய மீதி ரூபா 11,931,916 ஆக இருந்ததுடன், 2012/2013 ஆம் ஆண்டிலிருந்து மீளாய்வாண்டு வரை ஐயக் கடன்களுக்கான ஒதுக்கீடுகள் எதுவும் செய்யப்பட்டிராததுடன், அதற்கான கணக்கீட்டுக் கொள்கையும் இனங்காணப்பட்டிருக்கவில்லை.
- ஒதுக்கீடானது, குறித்த கடன்பட்டோர்கள் மரணமடைந்ததாலும், அதன் காரணமாக அக் கம்பனியினால் அக்கடன்களை அறவிட முடியாமல் போனதாலும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இருப்பினும், அறவிட முடியாக் கடன் தொகையை கம்பனியினால் துல்லியமாக மதிப்பிட முடியாமல் உள்ளதுடன், அதனைத் தொடர்ந்து அறவிடுவதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக, 2011/2012 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட ஐயக்கடன் ஒதுக்கீடுகள் இதுவரையில் முன்னோக்கி கொண்டு வரப்படுகின்றன.
- வியாபார பெற வேண்டியவைகளுக்காக ஐயக்கடன் நட்டங்களுக்கான ஐயக்கடன் செய்யப்பட வேண்டும்.

|  |   |  |
|--|---|--|
| <p>(இ) நிதி நிலைமைக் கூற்றின் பிரகாரம், பணிக்கொடை ஒதுக்கீடு ரூபா 36,814,217 ஆகவும், ஊழியர் பணிக்கொடைச் செலவு ரூபா 5,744,821 ஆகவும் மற்றும் ஆயுட்கணக்கீட்டு நடட்டம் ரூபா 1,377,780 ஆகவும் இருந்தபோதிலும், அட்டவணைகளின் படி அந்த மீதிகள் முறையே ரூபா 36,087,891, ரூபா 4,812,482 மற்றும் ரூபா 1,583,792 ஆகக் காணப்பட்டன</p> | <p>2022/2023 ஆம் ஆண்டில் அதனைச் சீர்செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.</p> | <p>பணிக்கொடைக்கான இணக்கக் கூற்றுக்களை தயாரித்து, மீதிகளைச் சரிசெய்து, நிதி அறிக்கைகளில் அவற்றைச் சீர்செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.</p> |
|--|---|--|

## 1.6 பெறவேண்டிய மற்றும் செலுத்த வேண்டிய கணக்குகள்

### 1.6.1 பெறவேண்டியவைகள்

#### கணக்காய்வு அவதானிப்பு

#### முகாமைத்துவ கருத்துரை

#### பரிந்துரை

வியாபார பெற வேண்டிய மீதியில் ரூபா 12,429,596 பெறுமதியான மீதியானது 5 வருடங்களுக்கும் மேலாக அறவிடப்பட வேண்டியிருந்ததுடன், இது மொத்தக் பெற வேண்டிய பெறுமதியில் 70 சதவீதமாகும்.

அநேகமான வாடிக்கையாளர்கள் உரிய காலத்தில் கொடுப்பனவுகளைச் செய்கின்றனர். குறித்த கடன்பட்டோர்கள் மரணமடைந்ததன் காரணமாகவும், அதனால் அக்கடன்களை அறவிட முடியாமல் போனதாலுமே ஐயக்கடன்களுக்கான ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், அறவிட முடியாத தொகையை கம்பனியினால் துல்லியமாக மதிப்பிட முடியாமல் உள்ளதுடன், அதனைத் தொடர்ந்து அறவிடுவதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

வியாபார பெற வேண்டிய மீதிகளை அறவிடுவதற்குப் பொருத்தமான உள்ளக கட்டுப்பாட்டுத் தொகுதியொன்றை அறிமுகப்படுத்த வேண்டும்.

### 1.6.2 செலுத்த வேண்டியவைகள்

#### கணக்காய்வு அவதானிப்பு

#### முகாமைத்துவ கருத்துரை

#### பரிந்துரை

ரூபா 89,084,301 ஆகக் காணப்பட்ட மொத்த வியாபார செலுத்த வேண்டிய மீதியில், ரூபா 68,901,350 பெறுமதியான மீதியானது 5 வருடங்களுக்கும் மேலாகச் செலுத்தப்பட வேண்டியிருந்ததுடன், இது மொத்தச் செலுத்த வேண்டிய பெறுமதியில் 78 சதவீதமாகும்.

கணக்காய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள கடன் மற்றும் வட்டி மீதிகள், நிதி அறிக்கைகளில் உள்ள பெறுமதிகளுடன் இணங்குகின்றன.

செலுத்த வேண்டிய மீதிகளைத் தீர்ப்பது சம்பந்தமாக முறையான திட்டமிடப்பட்ட வேலைத்திட்டமொன்றை இனங்கண்டு, அவற்றை விரைவாகத் தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

1.7 சட்டங்கள், விதிகள், பிரமாணங்கள் மற்றும் முகாமைத்துவத் தீர்மானங்கள் போன்றவற்றுடன் இணங்காமை

|     | சட்டங்கள், விதிகள், பிரமாணங்கள் போன்றவற்றுடனான தொடர்பு   | இணங்காமை   | முகாமைத்துவ கருத்துரை  | பரிந்துரை  |
|-----|--|--|--|--|
| (அ) | 1958 ஆம் ஆண்டின் ஆம் இலக்க ஊழியர் சேமலாப நிதியச் சட்டத்தின் 15 ஆம் பிரிவு  | சேவை ஒவ்வொரு பங்களிப்புத் தகவல்கள் சேவை பங்களிப்புத் தகவல்கள் அடுத்த தகவல்கள் நிதிக்கு நிதியத்திற்குச் தவறியமையினால், 2015 ஆம் ஆண்டிலிருந்து 2022 மார்ச் 31 ஆம் திகதி வரை செலுத்த வேண்டியிருந்த மீதி ரூபா 37,045,709 ஆகும்.  | வழங்குனரினால் ஊழியரினதும் தொகையையும் வழங்குநரின் தொகையையும் இறுதித் தகவல்கள் முன்னதாக செலுத்தத் தவறியமையினால், 2015 ஆம் ஆண்டிலிருந்து 2022 மார்ச் 31 ஆம் திகதி வரை செலுத்த வேண்டியிருந்த மீதி ரூபா 52,668,307 ஆகும்.               | 2025 ஆகஸ்ட் 31 ஆம் திகதியாகும் போது செலுத்த வேண்டிய ஊழியர் சேமலாப நிதியத்தின் மீதி ரூபா 52,668,307 ஆகும். சட்டத்தின் பிரகாரம், ஊழியர் சேமலாப நிதிய பங்களிப்பினை குறித்த திகதிகளில் செலுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். |
| (ஆ) | 1980 ஆம் ஆண்டின் ஆம் இலக்க ஊழியர் நம்பிக்கை நிதியச் சட்டம்   | 2021 செப்டெம்பர் முதல் 2022 மார்ச் 31 வரை ஊழியர் நம்பிக்கை நிதியப் பங்களிப்புகளைச் செலுத்தத் தவறியமையினால், மீளாய்வாண்டின் இறுதித் திகதியில் நிலுவையாக இருந்த மீதி ரூபா 1,945,425 ஆகும்.   | 2025 ஒக்டோபர் 31 ஆம் திகதியாகும் போது செலுத்த வேண்டிய ஊழியர் நம்பிக்கை நிதியத்தின் மீதி ரூபா 3,214,178 ஆகும்.  | சட்டத்தின் பிரகாரம், ஊழியர் நம்பிக்கை நிதிய பங்களிப்பினை குறித்த திகதிகளில் செலுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.  |
| (இ) | 2002 ஆம் ஆண்டின் ஆம் இலக்க சேர்க்கப்பட்ட பெறுமதி வரிச் சட்டத்தின் 26 ஆம் பிரிவு மற்றும் 2005 ஆம் ஆண்டின் 6 ஆம் இலக்க சேர்க்கப்பட்ட பெறுமதி வரி (திருத்தப்பட்ட) சட்டம். | மீளாய்வாண்டு இறுதித் திகதியில் உள்ளவாறு 2010 ஆம் ஆண்டிலிருந்து கம்பனியினால் செலுத்தப்படாமல் நிலுவையிலுள்ள சேர்க்கப்பட்ட பெறுமதி வரி தொகை ரூபா 182,739,938 ஆவதுடன், இந்த வரியைத் தவணை முறையில் உரிய காலத்தில் செலுத்தத் தவறியமைக்காக, குறித்த திகதி வரை ரூபா 27,963,374 மிகை கட்டணங்களாகவும் செலுத்தப்பட வேண்டியிருந்தது. | செலுத்த வேண்டிய சேர்க்கப்பட்ட பெறுமதி வரி பெறுமதியில் ரூபா 66,105,672 தொகையானது 2025.04.18 அன்று செலுத்தப்பட்டுள்ள துடன், விதிக்கப்பட்டிருந்த மிகை கட்டணங்களை தள்ளுபடி செய்வதற்கு உரிய அதிகாரிகளினால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது | சட்டத்தின் பிரகாரம், சேர்க்கப்பட்ட பெறுமதி வரியை குறித்த திகதிகளில் செலுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.  |

(ஈ) 2007 இன் 07 ஆம் இலக்க கம்பனிகள் சட்டம்

- (i) 50 (i) ஆம் பிரிவு சம்பனிகள் சட்டத்தின் 5 ஆம் பிரிவின் கீழ் ஒரு கம்பனி கூட்டிணைக்கப்பட்ட உடனேயே தகுதியுள்ள பங்குதாரர்களின் பெயருக்குப் பங்குச் சான்றிதழ்கள் வழங்கப்பட வேண்டிய போதிலும், நிறுவனத்தின் கணக்காய்வுத் திகதியான 2025 செப்டம்பர் 18 ஆம் திகதி வரை, ரூபா 24,905,369 பெறுமதியான பங்குகள் சம்பந்தமாக உரிய பங்குதாரர்களுக்குப் பங்குச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டிருக்கவில்லை.
- ஆரம்பப் பங்கு வெளியீட்டிற்குப் பின்னர், கம்பனி பங்குகளை வெளியிடுவதற்கு நடவடிக்கை எடுத்திருக்கவில்லை. இருப்பினும், அந்த ஆரம்பப் பங்கு வெளியீடு பின்னர் இரத்துச் செய்யப்பட்டதன் காரணமாக, கம்பனி எந்தவொரு பங்குச் சான்றிதழ்களையும் வழங்கியிருக்கவில்லை.
- கணக்காய்வின் போது அத்தகைய இரத்துச் செய்தல் எதுவும் அவதானிக்கப்படாத துடன் பங்குதாரர்களுக்குப் பங்குச் சான்றிதழ்கள் வழங்கப்பட வேண்டும்.
- (ii) 220(i) பிரிவு ஆம் கம்பனியின் நிகர சொத்துக்கள் அதன் வெளிப்படுத்தப்பட்ட மூலதனத்தின் அரைப்பங்கு அல்லது அதற்கும் குறைவாக இருப்பதாக கம்பனிக்கோ அல்லது ஒரு பணிப்பாளருக்கோ தெரியவரும் பட்சத்தில், 20 நாட்களுக்குள் பணிப்பாளர் சபையினால் ஒரு பங்குதாரர்களுக்கு ஒரு விசேட பொதுக்கூட்டத்தைக் கூட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியதுடன், அந்தத் தீர்மானம் எடுக்கப்பட்ட தினத்திலிருந்து 40 நாட்களுக்குள் அக்கூட்டம் நடத்தப்பட வேண்டும். இருப்பினும், 2022 மார்ச் 31 ஆம் திகதியன்று கம்பனியின் நிகர சொத்துக்கள் ரூபா 390.45 மில்லியன் மறைப் பெறுமதியாக இருந்தபோதிலும், நிர்வாகத்தினால் சட்டத்தின் பிரகாரம் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை.
- கம்பனியின் சபை 2021/2022 ஆம் ஆண்டில் எந்தவொரு விசேட பொதுக் கூட்டத்தையும் கூட்டியிருக்கவில்லை. இருப்பினும், 2021 மார்ச் மாதத்தில் வருடாந்த பொதுக்கூட்டம் ஒன்று நடத்தப்பட்டது.
- சட்டத்தின் பிரகாரம், பணிப்பாளர் சபையினால் கம்பனியின் பங்குதாரர்களுக்கு ஓர் அதிவிசேட பொதுக்கூட்டத்தைக் கூட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

- (iii) 133 ஆம் பிரிவு ஒவ்வொரு நான்கு கம்பனியின் சட்டத்தின் பிரகாரம், வருடங்களுக்கு ஒருமுறை, பணிப்பாளர் சபை பணிப்பாளர் பரீட்சை மீதி திகதியிலிருந்து 2021/2022 ஆம் சபையினால் 06 மாதங்களுக்கு ஆண்டில் பொதுக்கூட்டங்களை மேற்படாமலும் மற்றும் எந்தவொரு நடத்துவதற்கு முந்தைய வருடாந்த விசேட பொதுக் நடவடிக்கை பொதுக்கூட்டத்திலிருந்து 15 கூட்டத்தையும் எடுக்கப்பட வேண்டும். மாதங்களுக்கு மேற்படாமலும் கூட்டியிருக்கவில்லை. இருப்பினும், 2021 மார்ச் மாதத்தில் நடத்தப்பட வேண்டும். மார்ச் மாதத்தில் இருப்பினும், அந்தக்கூட்டம் வருடாந்த பொதுக்கூட்டம் பொதுக்கூட்டம் பிறகு ஒன்று நடத்தப்பட்டது.
- (உ) 2006 இன் 13 ஆம் இலக்க பொருளாதார சேவை கட்டண சட்டம் உரிய காலாண்டுக்கான பொருளாதார சேவை கட்டணமானது, அந்த காலாண்டு முடிவடைந்ததைத் தொடர்ந்து வரும் மாதத்தின் 20 ஆம் திகதியன்றோ அல்லது அதற்கு முன்னரோ உள்நாட்டு இறைவரி ஆணையாளர் நாயகத்திடம் செலுத்தப்பட வேண்டிய போதிலும், மீளாய்வாண்டின் இறுதித் திகதியில் உள்ளவாறு, 2012 மற்றும் 2013 ஆம் ஆண்டுகளுக்காக கம்பனியினால் செலுத்தப்படாமல் நிலுவையிலுள்ள பொருளாதார சேவை கட்டணத் தொகை, சட்டத்தின் பிரகாரம் ரூபா 3,139,671 ஆகும்.
- (ஊ) 2009 ஆம் ஆண்டின் 09 ஆம் இலக்க தேசத்தைக் கட்டியெழுப்பும் வரிச் சட்டத்தின் 04 ஆம் பிரிவு. தேசத்தைக் கட்டியெழுப்பும் வரியானது, அந்தந்தக் காலாண்டு முடிவடைந்ததைத் தொடர்ந்து வரும் மாதத்தின் இருபதாம் திகதியன்றோ அல்லது அதற்கு முன்னரோ உள்நாட்டு இறைவரி ஆணையாளர் நாயகத்திடம் செலுத்தப்பட வேண்டும். இருப்பினும், மீளாய்வாண்டின் இறுதித் திகதியில் உள்ளவாறு, 2012 முதல் 2019 வரையான காலப்பகுதிக்காக நிறுவனத்தினால் செலுத்தப்பட வேண்டிய தேசத்தைக் கட்டியெழுப்பும் வரித் தேசத்தைக் கட்டியெழுப்பும் வரி ஆண்டில் தேசத்தைக் கட்டியெழுப்பும் வரி செலுத்தப்பட்டுள்ள துடன், அதற்குரிய மிகை கட்டணங்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ள தால், அவற்றை கணக்குப் புத்தகங்களிலிருந்து நீக்க வேண்டும்.
- சட்ட ரீதியான நிலைமைகளைக் கருத்திற்கொண்டு, நிர்வாகத்தினால் இந்த மீதிகளைத் தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
- ஒரு பகுதி மாத்திரமே தீர்க்கப்பட்டுள்ளதால் சட்டத்தின் பிரகாரம் தேசத்தைக் கட்டியெழுப்பும் வரியைக் காலத்திற்குக் காலம் செலுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

தொகையானது ரூபா  
28,580,611 ஆவதுடன்,  
இவ்வரியைக் காலத்திற்குக்  
காலம் முறையாகச் செலுத்தத்  
தவறியமைக்காக, குறித்த  
திகதி வரை ரூபா 4,713,899  
மிகை கட்டணங்களாகவும்  
செலுத்தப்பட வேண்டியிருந்தது.

- (எ) 2018 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வுச் சட்டத்தின் 18 (4) ஆம் பிரிவு. கணக்காய்வு விலைப்பட்டியல் திகதியிலிருந்து 30 நாட்களுக்குள் செலுத்தப்பட வேண்டும் என்ற போதிலும், மீளாய்வாண்டின் இறுதித் திகதியில் உள்ளவாறு 2015 ஏப்ரல் 01 முதல் 2022 மார்ச் 31 வரையான காலப்பகுதிக்குரிய ரூபா 2,180,000 கணக்காய்வுக் கட்டணங்கள் செலுத்தப்பட வேண்டிய நிலுவையாக இருந்தன.
- (ஏ) 2003 ஆம் ஆண்டின் 12 இலக்க பொது முயற்சிகள் சுற்றறிக்கையின் 5.1.3 ஆம் பந்தி மற்றும் 2021 நவம்பர் 16 ஆம் திகதிய 01/2021 ஆம் இலக்க பொது முயற்சிகள் சுற்றறிக்கையின் வழிகாட்டலில் உள்ள 2.3 ஆம் பந்தி. கம்பனியினால் தயாரிக்கப்பட்ட செயல் நடவடிக்கைத் திட்டம் மற்றும் வருடாந்த வரவு செலவுத் திட்டம் ஆகியவற்றை உள்ளடக்கிய மூலோபாயத் திட்டம் வரிசை அமைச்சின் ஊடாக பொது முயற்சிகள் திணைக்களத்திற்கு அல்லது தேசிய வரவு செலவுத் திட்ட திணைக்களத்திற்கு பொருத்தமான முறையில் சமர்ப்பிக்கப்பட வேண்டிய போதிலும், கம்பனியினால் 2021/2022 ஆம் ஆண்டிற்குரிய அத்தகைய திட்டங்கள் எதுவும் தயாரிக்கப்பட்டிருக்கவில்லை.
- (ஐ) 2021 நவம்பர் 16 ஆம் திகதிய 01/2021 ஆம் இலக்க பொது முயற்சிகள் சுற்றறிக்கையின் செயற்பாட்டு கையேடு. கம்பனியின் மூலோபாயத் திட்டம், செயல் நடவடிக்கைத் திட்டம் மற்றும் வருடாந்த வரவு செலவுத் திட்டம் ஆகியவை தயாரிக்கப்பட்டிருந்த போதிலும், கம்பனியினுள் காணப்பட்ட பல்வேறு உள்ளக பிரச்சினைகள் காரணமாக அவை பணிப்பாளர் சபையின் அங்கீகாரத்திற்காக சமர்ப்பிக்கப்பட்டிருக்கவில்லை.
- கணக்காய்வு கட்டணங்கள் கணக்காய்வு கட்டணங்களில் செலுத்தப்படவில்லை என்பதுடன், அக்கட்டணங்கள் அதிக பெறுமதியாகக் காணப்படுவதால் அதனைக் குறைக்குமாறு கோரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.
- சட்டத்தின் பிரகாரம், கணக்காய்வு கட்டணங்களை முறையாகச் செலுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
- பொது முயற்சிகள் சுற்றறிக்கையின் பிரகாரம், செயல் நடவடிக்கைத் திட்டம் மற்றும் வருடாந்த வரவு செலவுத் திட்டம் ஆகியவற்றை உள்ளடக்கிய மூலோபாயத் திட்டத்தைத் தயாரிக்க வேண்டும்.

- (i) 6.6 ஆம் பந்தி நிதி கூற்றுகள் மற்றும் வரைவு ஆண்டறிக்கையும் கணக்காண்டு முடிவடைந்து 60 நாட்களுக்குள் கணக்காய்வாளர் தலைமை அதிபதியிடம் சமர்ப்பிக்கப்பட வேண்டிய போதிலும், 2022 மார்ச் 31 ஆம் திகதியுடன் முடிவடைந்த ஆண்டிற்கான நிதி அறிக்கைகளை கம்பனி 03 ஆண்டுகள் மற்றும் 03 மாதங்கள் தாமதத்துடன் 2025 செப்டெம்பர் 18 ஆம் திகதியே சமர்ப்பித்திருந்தது. அந்த ஆண்டிற்குரிய வரைவு ஆண்டறிக்கை 2025 நவம்பர் 30 ஆம் திகதி வரையிலும் கணக்காய்விற்குச் சமர்ப்பிக்கப்பட்டிருக்கவில்லை. அவ்வாறே, 2023 மார்ச் 31, 2024 மார்ச் 31 மற்றும் 2025 மார்ச் 31 ஆம் திகதிகளுடன் முடிவடைந்த ஆண்டுகளுக்கான நிதிக் கூற்றுக்கள் 2026 மார்ச் 10 ஆம் திகதி வரையிலும் கணக்காய்விற்குச் சமர்ப்பிக்கப்படவில்லை.
- 2022/2023, 2023/2024, 2024/2025 ஆகிய காலப்பகுதிகளுக்கான நிதிக் கூற்றுக்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. 2025/2026 நிதியாண்டிலிருந்து நிதியாண்டு முடிவடைந்து 60 நாட்களுக்குள் நிதி அறிக்கைகளைச் சமர்ப்பிக்க வேண்டும் என்ற நிபந்தனைக்கு இணங்குவதாக கம்பனி உறுதியளிக்கிறது.
- சுற்றறிக்கையின் செயற்பாட்டு கையேட்டின் பிரகாரம், நிதி கூற்றுக்களை குறித்த திகதிகளில் கணக்காய்விற்குச் சமர்ப்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
- (ii) 4.2 ஆம் பந்தி கணக்காய்வு மற்றும் முகாமைத்துவ குழுக்கூட்டங்கள் குறைந்தது மூன்று மாதங்களுக்கு ஒருமுறை நடத்தப்பட வேண்டும் என்றபோதிலும், 2021/2022 ஆம் ஆண்டிற்குரியதாக கம்பனி இக்குழுவை 2 தடவைகள் மாத்திரமே நடத்தியிருந்தது.
- பதில் சமர்ப்பிக்கப்பட்டிருக்கவில்லை.
- பொது முயற்சிகள் சுற்றறிக்கையின் பிரகாரம், கணக்காய்வு மற்றும் முகாமைத்துவ கூட்டங்களை நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
- (ஓ) 2006 இன் பெறுகை வழிக்காட்டி கோவை
- (i) 4.2.1 ஆம் பந்தி குறைந்தது 03 வருட காலப்பகுதிக்காக எதிர்பார்க்கப்படும் நடவடிக்கைகளை உள்ளடக்கிய பிரதான பெறுகை திட்டமொன்றைத் தயாரித்தல் வேண்டிய
- பதில் முன்வைக்கப்பட்டிருக்கவில்லை.
- பெறுகை வழிக்காட்டி கோவையின் பிரகாரம், ஒரு பிரதான பெறுகை திட்டத்தைத் தயாரித்தல் வேண்டும்.

போதிலும், அது சம்பந்தமாக உறுதிப்படுத்துவதற்கான தகவல்கள் கணக்காய்விற்கு சமர்ப்பிக்கப்படவில்லை.

- (ii) 3.4.3 ஆம் பந்தி மீளாய்வாண்டிற்காக கம்பனி 2023/2024 ஆம் ஆண்டில் ஆண்டில் பெறுகை இக்காலத்திற்குப் பொருத்தமான பதிவு செய்யப்பட்ட வழங்கினர்கள் பதிவேட்டினை பேணியிருக்கவில்லை. கம்பனி 2023/2024 ஆம் ஆண்டில் செய்யப்பட்ட வழங்கினர்களின் பதிவேட்டினை இக்காலத்திற்குப் பொருத்தமான வகையில் நாளதுவரையாக்கப்படுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பெறுகை வழிகாட்டித் கோவையின் பிரகாரம், இக்காலத்திற்குப் பொருத்தமான வகையில் நாளதுவரையாக்கப்பட்ட பதிவு செய்யப்பட்ட வழங்கினர்களின் பதிவேட்டை பேணுதல் வேண்டும்.
- (iii) 4.2.2 ஆம் பந்தி மீளாய்வாண்டிற்காக ஒவ்வொரு பெறுகை செயன்முறைகளின் படிமுறைகளையும் காலக்கிரமப்படி விவரிக்கும் பெறுகை கால அட்டவணையை கம்பனி தயாரித்திருக்கவில்லை. கம்பனியானது, திறைசேரியின் அங்கீகாரத்துடன் அமைச்சினால் வெளியிடப்பட்ட பெறுகை வழிகாட்டல்களுக்கு அமைவாகக் பெறுகை நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது. மேலும், நூல், கயிறு மற்றும் இரசாயனப் பொருட்கள் போன்ற மூலப்பொருட்களை, தலைவரின் வழிகாட்டலின் கீழ் மூன்று தொழிற்சாலைகளின் உற்பத்தி நடவடிக்கைகள் தொடர்ச்சியாக இடம்பெறுவதை உறுதி செய்யும் வகையில் கொள்வனவு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது. பெறுகை வழிக்காட்டி கோவையின் பிரகாரம் ஒவ்வொரு பெறுகை படிமுறைகளையும் காலக்கிரமப்படி விவரிக்கும் உரிய கால அட்டவணையை தயாரித்தல் வேண்டும்.

## 2. நிதி மீளாய்வு

### 2.1 நிதி விளைவுகள்

மீளாய்வாண்டின் செயற்பாட்டு விளைவு ரூபா 112,074,881 ஆன நட்டமானதுடன், அதற்கு நேரொத்த முன்னைய ஆண்டின் நட்டம் ரூபா 89,278,872 ஆகும். அதன் பிரகாரம், நிதி விளைவுகளில் ரூபா 22,796,009 ஆன வீழ்ச்சியொன்று அவதானிக்கப்பட்டது. விற்பனை கிரயம் ரூபா 10,479,524 இனால் அதிகரித்தல், ஏனைய வருமானங்கள் ரூபா 9,222,534 இனால் குறைவடைதல் மற்றும் விற்பனை மற்றும் விநியோக செலவினம் ரூபா 940,725 இனால் அதிகரித்தல் இந்த வீழ்ச்சிக்கு பிரதான காரணங்களாகும்.

### 2.2 பிரதான வருமானம் மற்றும் செலவின விடங்களின் போக்கு பகுப்பாய்வு

2020/2021 ஆம் ஆண்டில் ரூபா 92,900 ஆகக் காணப்பட்ட நைலோன் டுவைன் மற்றும் ஏனைய பரிசோதனை அறிக்கை கட்டணங்கள், மீளாய்வாண்டில் ரூபா 466,040 ஆக காணப்பட்டதுடன், இது 401 சதவீத அதிகரிப்பாகும். கடந்த ஆண்டின் வாடகைச் செலவுகளுக்காக ரூபா 2,000,000 செலவிடப்பட்டிருந்ததுடன், மீளாய்வாய்வாண்டில் அதற்காக ரூபா 2,620,000 செலவிடப்பட்டிருந்ததுடன் இது 31 சதவீத அதிகரிப்பாகும். கடந்த ஆண்டில் ரூபா 30,718 ஆக இருந்த ஏனைய பல்வேறு செலவுகள், மீளாய்வாண்டில் ரூபா 156,854 ஆக அதிகரித்திருந்ததுடன், இது 410 சதவீத அதிகரிப்பாகும்.

### 2.3 விகிதப் பகுப்பாய்வு

- (அ) மீளாய்வாண்டின் மொத்த நட்ட விகிதம் 25 சதவீதமானதுடன் கடந்த ஆண்டில் அந்த விகிதம் 20 சதவீதமாகக் காணப்பட்டதுடன், முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது 5 சதவீதத்தினால் அதிகரித்துள்ளது. அதற்கமைய, கம்பனியின் விற்பனைச் செலவானது, விற்பனை வருமானத்தை விட அதிகரித்துக் காணப்பட்டது.
- (ஆ) மீளாய்வாண்டின் தேறிய நட்ட விகிதம் 46 சதவீதமானதுடன் கடந்த ஆண்டில் அந்த விகிதம் 36 சதவீதமாகக் காணப்பட்டதுடன், முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது 10 சதவீதத்தினால் அதிகரித்துள்ளது. கம்பனியின் ஏனைய வருமானங்கள் 39 சதவீதத்தினால் குறைவடைந்துள்ளதுடன், கடன் வட்டிச் செலவுகள் 22 சதவீதத்தினால் அதிகரித்திருந்தன.
- (இ) உகந்த நடைமுறை விகிதமானது 2:1 ஆக இருக்க வேண்டும் என்ற போதிலும், 2021/2022 ஆம் ஆண்டில் இவ்விகிதம் 0.37 ஆகக் காணப்பட்டமையினால் குறுகிய காலப் பொறுப்புக்களைத் தீர்ப்பதற்கு நடைமுறைச் சொத்துக்கள் போதுமானதாக இல்லை என்பது அவதானிக்கப்பட்டது.
- (ஈ) உகந்த விரைவு விகிதமானது 1:1 ஆக இருக்க வேண்டும் என்ற போதிலும், கம்பனியின் அந்த விகிதம் 0.15 ஆகக் காணப்பட்டமையினால் குறுகிய காலப் பொறுப்புக்களைக் கூடத் தீர்க்க முடியாமல் போயுள்ளமையும் கடந்த ஆண்டில் அந்த விகிதம் 0.21 ஆக இருந்தமையால், முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் அந்த விகிதம் வீழ்ச்சியடைந்துள்ளமையும் அவதானிக்கப்பட்டது.
- (உ) காசு விகிதமானது ஒரு திரவத்தன்மை அளவீடாவதுடன் கம்பனியின் காசு விகிதம் 0.03 ஆகக் காணப்படுவதால், குறுகிய காலப் பொறுப்புக்களை ஈடுசெய்யும் திறன் கம்பனிக்கு இல்லை என்பதும், இதனால் நடைமுறை மூலதனப் பிரச்சினை நிலவுவதும் அவதானிக்கப்பட்டது.
- (ஊ) நீண்டகால கடன் மூலதன விகிதமானது 1 ஐ விட அதிகரிக்கும் போது, கம்பனியின் உரிமையாண்மை மூலதனத்துடன் ஒப்பிடுகையில் கடன் மூலதனம் அதிகரிப்பதனால், கம்பனி கடன் மூலதனத்திலேயே தங்கியுள்ளது என்பதும், அதன் தொடர்ந்தியங்கும் தன்மை குறித்த அவதானம் நிலவுவதும் அவதானிக்கப்பட்டது. மீளாய்வாண்டில் கடன் மூலதன விகிதம் 6.5 ஆகக் காணப்பட்டதுடன், கடந்த ஆண்டில் அந்த விகிதம் 3.8 ஆக இருந்தமையால், முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் நிதிச் சிக்கல்கள் மேலும் அதிகரித்துள்ளமை அவதானிக்கப்பட்டது.

- (எ) இருப்பு புரள்வு நாட்கள் மற்றும் கடன்பட்டோர் புரள்வு நாட்கள் முறையே 60 நாட்கள் மற்றும் 20 நாட்களாவதுடன் கடந்த ஆண்டில் இந்த விகிதங்கள் முறையே 78 நாட்கள் மற்றும் 22 நாட்களாகக் காணப்பட்டன. அதன் பிரகாரம், முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் அந்த காலப்பகுதி குறைவடைந்துள்ளதால், இருப்புகள் விற்பனையாக மாறுவதும் மற்றும் கடன்பட்டோரிடமிருந்து பணம் கிடைப்பதும் முந்தைய ஆண்டை விடச் சிறந்த நிலையில் இருப்பது அவதானிக்கப்பட்டது.
- (ஏ) மீளாய்வாண்டின் கடன்கொடுநர் புரள்வு நாட்கள் 118 ஆவதுடன் இது கடந்த ஆண்டில் 99 நாட்களாகக் காணப்பட்டது. அதற்கமைய, முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் நிறுவனம் வர்த்தகக் கடன்கொடுநர் மீதான கொடுப்பனவுகளைச் செய்வதில் சிக்கல்களை எதிர்நோக்கியுள்ளமை அவதானிக்கப்பட்டது.

### 3. செயற்பாட்டு மீளாய்வு

#### 3.1 முகாமைத்துவச் செயற்திறனின்மைகள்

| கணக்காய்வு அவதானிப்பு   | முகாமைத்துவ கருத்துரை  | பரிந்துரை  |
|---|--|--|
| <p>பொது உத்தரவாதத்தின் வழங்குவதற்காக முடிவடைந்த வங்கியிடமிருந்து 28,785,649 தொகைகள் வருடங்களுக்கு 50,000,000 பெறுமதியான காலக்கடன் 2021 மார்ச் 31 இல் உள்ளவாறு இலங்கை சேமிப்பு வங்கியிடமிருந்து பெறப்பட்ட ரூபா 59,328,095 கடன்தொகையில், 2021 மார்ச் 31 இல் முடிவடைந்த ஆண்டிலும், எஞ்சிய கடனான ரூபா 19,756,112 பெறுமதி 2022 மார்ச் 31 இல் முடிவடைந்த ஆண்டிலும் பெறப்பட்டிருந்தது. அத்துடன், 2019 மார்ச் 31 இல் முடிவடைந்த ஆண்டில் இலங்கை வங்கியிடமிருந்து ரூபா 54,828,182 பெறுமதியான பொதிசெய்தல் கடன் பெறப்பட்டிருந்தது. இவ்வாறாகப் பெறப்பட்ட மொத்தக் கடன்களுக்காக, மீளாய்வாண்டில் ரூபா 101,057 தவணைப் பணமாகவும், மொத்தமாக ரூபா 5,792,025 கடன் வட்டியாகவும் மாத்திரமே செலுத்தப்பட்டிருந்தது. 2022 மார்ச் 31 ஆம் திகதியன்று இலங்கை வங்கிக்குச் செலுத்த வேண்டிய கடன் வட்டிப் பெறுமதி ரூபா 10,919,657 ஆக இருந்தது.</p> | <p>கணக்காய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள கடன் மற்றும் வட்டி மீதிகள், அறிக்கைகளில் உள்ள பெறுமதிகளுடன் இணங்குகின்றது.</p> | <p>கடனுக்கான தவணைப் பணத்தை குறித்த திகதியில் செலுத்துதல் வேண்டும்.</p> |

### 3.2 மனித வளங்கள் முகாமைத்துவம்

| கணக்காய்வு அவதானிப்பு   | முகாமைத்துவ கருத்துரை  | பரிந்துரை  |
|---|--|--|
| <p>(அ) யாழ்ப்பாணம் தொழிற்சாலைக்குரிய 80 ஊழியர்கள் மாத்திரமே அங்கீகரிக்கப்பட்ட பதவியணியில் உள்ளடக்கப்பட்டுந்தனர். பின்னர் பொறுப்பேற்கப்பட்ட லுணுவில மற்றும் வீரவில தொழிற்சாலைகளுக்குரிய பணியாளர் சபைக்கான அங்கீகாரம் பெறப்பட்டிருக்கவில்லை. அதற்கமைய, அங்கீகரிக்கப்பட்ட பதவியணியில் உள்ளடக்கப்படாத 3 சிரேஷ்ட மட்ட பதவிகளுக்காக 5 ஊழியர்களும், 7 இரண்டாம் நிலை பதவிகளுக்காக 17 ஊழியர்களும், 5 ஆரம்ப நிலை பதவிகளுக்காக 175 ஊழியர்களும், என மொத்தமாக 197 ஊழியர்கள் மீளாய்வாண்டின் திசெம்பர் 31 ஆம் திகதியன்று நிரந்தர அடிப்படையில் சேவையில் ஈடுபட்டிருந்தது அவதானிக்கப்பட்டது. மேலும், நிரந்தர அடிப்படையில் அங்கீகரிக்கப்பட்ட பதவியணியில் உள்ளடக்கப்பட்ட 4 பதவிகளில் 21 ஊழியர்கள் அதிகமாக இருந்தபோதிலும், கம்பனி முகாமைத்துவ சேவைத் திணைக்களத்தின் ஊடாகப் பதவியணியை மீளாய்வு செய்வதற்கு நடவடிக்கை எடுத்திருக்கவில்லை.</p> | <p>முகாமைத்துவ சேவைத் திணைக்களத்தின் அங்கீகாரத்தைப் பின்னர் பெற்றுக்கொள்ளும் நிபந்தனையின் அடிப்படையில், கம்பனியின் தேவைக்கு ஏற்ப ஆட்சேர்ப்புக்கள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. இருப்பினும், வீரவில மற்றும் லுணுவில தொழிற்சாலைகளுக்கான அங்கீகாரம் இதுவரையில் கிடைக்கவில்லை என்பதுடன், யாழ்ப்பாணம் தொழிற்சாலையின் பணியாளர் சபைக்கு மாத்திரமே அங்கீகாரம் கிடைத்துள்ளது</p> | <p>முகாமைத்துவ சேவைத் திணைக்களத்தின் ஊடாக, கம்பனி தனது பதவியணியை மீளாய்வு அல்லது திருத்தம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.</p> |
| <p>(ஆ) கம்பனியின் 2021 ஆம் ஆண்டு திசெம்பர் 31 ஆம் திகதியன்று அங்கீகரிக்கப்பட்ட பதவியணியில் உள்ளடக்கப்படாத இரண்டு சிரேஷ்ட மட்டப் பதவிகளுக்காக ஒப்பந்த அடிப்படையில் இரு ஊழியர்கள் ஆட்சேர்ப்பு செய்யப்பட்டிருந்ததுடன், இரண்டு ஆரம்ப நிலை பதவிகளுக்காக நால்வர் தற்காலிக அடிப்படையில் ஆட்சேர்ப்பு செய்யப்பட்டிருந்தனர்.</p>  | <p>முகாமைத்துவ சேவைத் திணைக்களத்தின் அங்கீகாரத்தைப் பின்னர் பெற்றுக்கொள்ளும் நிபந்தனையின் அடிப்படையில், கம்பனியின் தேவைக்கு ஏற்ப ஆட்சேர்ப்புக்கள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. இருப்பினும், வீரவில மற்றும் லுணுவில தொழிற்சாலைகளுக்கான அங்கீகாரம் இதுவரையில் கிடைக்கவில்லை என்பதுடன், யாழ்ப்பாணம் தொழிற்சாலையின்</p>   | <p>முகாமைத்துவ சேவைத் திணைக்களத்தின் ஊடாக, கம்பனி தனது பதவியணியை மீளாய்வு அல்லது திருத்தம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.</p> |

பதவியணிக்கு  
மாத்திரமே  
அங்கீகாரம்  
கிடைத்துள்ளது.

|     |   |
|-----|---|
| (இ) | மீளாய்வாண்டின் இறுதித் திகதியில் கம்பனியின் தலைவர் முகாமைத்துவ<br>உள்ளக கணக்காய்வாளர் சேவையில் 2021/2022 ஆம் சேவைத்<br>இருந்தபோதிலும், அந்தப் பதவியை ஆண்டிற்குள் திணைக்களத்தின்<br>முகாமைத்துவ சேவைத் உள்ளக உள்ளக<br>திணைக்களத்திடம் அங்கீகரித்து, கணக்காய்வு கணக்காய்வாளர்<br>பதவியணியில் உள்ளடக்கிக் பதவிக்கான பதவியை<br>கொள்வதற்கு கம்பனி நடவடிக்கை அங்கீகரிப்பதற்கு<br>எடுத்திருக்கவில்லை. நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். |
|     | பெற்றுக்கொள்ள முயற்சி செய்திருந்த போதிலும், இதுவரையில் அதற்கான அங்கீகாரம் கிடைக்கவில்லை.  |